

*Burn Survivors Throughout
The World, Inc.*

..... வீட்டிலும் அலுவலகத்திலும் தீ
விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக்
கொள்ளுங்கள்

..... உங்கள் குழந்தைகளுக்கு
தீப்பாதுகாப்பு பற்றி சொல்லிக்
கொடுங்கள்

..... உயிர்களைக் காப்பாற்றுங்கள்

மூன்று மாதங்களுக்கு ஒரு
முறையாவது, தீப்பாதுகாப்பு
பட்டியலைப் படித்து, மதிப்பீடு
செய்வது அவசியம். சில கேள்விகளுக்கு
இல்லை என்ற பதில் இருந்தால்
அவற்றை மறுபடியும் மதிப்பிட்டு,
வீட்டில் செய்ய வேண்டிய
மாற்றங்களை முடிந்த வரையில்
விரைவாக செய்ய வேண்டும். இது,
உங்கள் வீட்டில் ஏற்படக்கூடிய தீ
விபத்துக்களையும், அதனால்
நிகழக்கூடிய மரணங்களையும்
தடுக்கும்.



© Burn Survivors Throughout The World,
Inc.

தீப்பாதுகாப்பு பட்டியல்



650 N Beneva Road #305
Sarasota, Florida 34232
(941) 364-8457
1-800-503-8058

info@burnsurvivorsttw.org
www.burnsurvivorsttw.org

BSTTW தீப்பாதுகாப்பு பட்டியல்

தீ விபத்துக்கு முன் திட்டமிடுதல்

1. தீப்பிடித்த வீட்டிலிருந்து நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பாதுகாப்பாக வெளியேற, குறைந்தபட்சம் இரண்டு திட்டங்களாவது தீட்டி, அவற்றுக்கான பயிற்சியை மேற்கொண்டீர்களா?
2. வீட்டை விட்டு வெளியேறும் பாதைகள் தடைகளின்றி உள்ளனவா?
3. தீ விபத்து நேர்ந்தால், தீயணைப்பு நிலையத்துடன் உடனடியாகவும், சரியான முறையிலும் தொடர்பு கொள்ள உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தெரியுமா?

குழந்தைகளுக்காக

4. சிறிய குழந்தைகள் கண்காணிக்கப்படாமலும், தனித்து விடப்படும்

இருக்கக்கூடாது என்ற நியதி உங்கள் வீட்டில் உள்ளதா?

5. உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாளர்களுக்கும், தீ விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை என்ன என்பது தெரியுமா? — அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள்; மறுபடியும் வீட்டினுள் செல்லாதீர்கள்.
6. உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாளர்கள் தீப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களா; விபத்தின் போது வெளியேறும் உங்களது திட்டங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியுமா? — உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாளர்களுக்கு உங்கள் திட்டங்களையும், தீ விபத்தை சரியான முறையில் தெரிவிப்பது பற்றியும் விளக்குங்கள்.
7. தீ விபத்து நேர்ந்தால், தீயணைப்பு நிலையத்துடன் சரியான முறையில் தொடர்பு கொள்ள உங்கள் குழந்தைகளின்

பாதுகாப்பாளர்களுக்கு தெரியுமா?

சரியான முறையில் புகைப்பிடித்தல்

8. படுக்கையில் புகைப்பிடித்தல் உங்கள் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ளதா?
9. சிகரெட்டைத் தூக்கிப் போடும் முன், நன்றாக அணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்கிறீர்களா? — படுக்கைக்குச் செல்லும் முன், சிகரெட்டு 100% அணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
10. தீக்குச்சிகளும் லைட்டர்களும் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றனவா? — தீக்குச்சிகளையும் லைட்டர்களையும் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைப்புகள்.

ஹீட்டர்களும், சமையலறையும்

11. ஹீட்டர்களும், அடுப்புகளும், புகை போக்கிகளும் நல்ல நிலைமையிலும், தீ விபத்தை ஏற்படுத்தாத வண்ணம் சுவர்கள் மற்றும் கூறைக்கு அருகாமையில் இல்லாமலும் உள்ளனவா? — கண்பிலிருந்து தீப்பொறிகள் பறக்காத வண்ணம், ஒரு திரையை எப்போதும் பயன்படுத்துங்கள்.
12. உங்கள் வீட்டின் ஹீட்டர்களை வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்கிறீர்களா? — உங்களது ஹீட்டர்களை வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து, சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.
13. சமைக்கும் போது இறுக்கமான ஆடைகளையே அணிகிறீர்களா?
14. அடுப்பின் தீயை சரியான, பாதுகாப்பான முறையில் அணைக்க உங்களுக்குத் தெரியுமா?

மின்சாரம்

15. மின் வயர்கள் கார்பெட்டுகளுக்கு அடியிலும், ஆணிகளின் மேலும் செல்லாமல் பார்த்துக் கொள்கிறீர்களா?
16. ப்ரேக்கர் அல்லது ஃப்யூஸ் இயங்காவிட்டால், என்ன நேர்ந்தது, ஏன் நேர்ந்தது என்று பார்க்கிறீர்களா?
17. ஃப்யூஸ் பெட்டியில், ஃப்யூஸ்கள் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளனவா?
18. தொலைக்காட்சிப் பெட்டி காற்றோட்டமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதா? — மிகவும் சூடாக ஆவதைத் தடுக்கும் பொருட்டு தொலைக்காட்சிப் பெட்டி காற்றோட்டமான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

நல்ல முறையில் வீட்டைப் பராமரித்தல்

19. பரண், பாதாள அறை, அலமாரிகள், கேரேஜ், மற்றும் வீட்டின் பின்புறத்தை சுத்தமாக வைத்திருக்கிறீர்களா?

20. பெட்ரோல் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய திரவங்களை பாதுகாப்பாக புட்டிகளில், குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைத்திருக்கிறீர்களா? — இவை பாதுகாப்பாக, வீட்டின் வெளியே உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.